

இலங்கை உள்ளூராட்சி நிறுவகம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை உள்ளூராட்சி நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்றுஇ தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது அலுவலகத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அலுவலகம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அலுவலகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை

காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவகத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் அலுவலகம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் 53 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பிரகாரம், நிதிக்கூற்றுக்களில் அறிக்கையிடப்படும் அனைத்து எண்ணியல் தகவல்களுக்கும் கடந்த காலப்பகுதியின் ஒப்பீட்டுத் தகவல்கள் வெளியிடப்பட வேண்டியிருந்த போதிலும், காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று என்பவற்றிற்காக கடந்த	நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று என்பவற்றில் 2023 ஆம் வருடத்திற்குரிய பெறுமதிகள் தவறுதலாக உள்ளடக்கப்படாமல் விடப்பட்டிருந்ததுடன், 2025 ஆம் வருடத்தின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது இந்த தவறு திருத்தப்படும்.	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது, ஒப்பீட்டுத் தகவல்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

காலப்பகுதியின் ஒப்பீட்டுத் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

(ஆ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 10 இன் 21 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பிரகாரம், வருமான செலவினத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு தொகையை அறவிடுவது பற்றி நிச்சயமற்ற நிலைமை காணப்படுமாயின், அறவிட முடியாத அல்லது அறவிடு செய்வதற்கான சாத்தியக்கூறு குறைவாக உள்ள தொகை இனங்காணப்பட்டு, அது செலவாக இனங்காணப்பட வேண்டும். 2017 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 04 கற்கைநெறிகளுக்குரிய ரூபா 1,541,250 வருமானம் அறவிடு செய்வது பற்றி நிச்சயமற்ற நிலைமை காணப்பட்ட போதிலும், அதற்காக அறவிடமுடியாக்கடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்த அறவிடப்பட வேண்டிய ரூபா 1,541,250 தொகையில் மேலும் அறவிடப்பட வேண்டிய வருமானங்கள் தொடர்பான விபரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றதுடன், அதற்கமைய எதிர்காலச் சீரமைப்புகளைச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம், அறவிடு செய்வது நிச்சயமற்ற நிலுவைகளுக்காக அறவிடமுடியாக்கடன் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் நிதி அறிக்கையிடல் செயற்பாட்டின் போது, கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்குப் பிரதானமாகப் பயன்படுத்த வேண்டிய நாளேட்டு உறுதிச் சீட்டு பயன்படுத்தப்படாமல், நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்திருந்தது. இதன் காரணமாக, கொடுக்கல் வாங்கல்களுக்கான அதிகாரமளிப்பும் பயன்பாட்டு ஆவணங்களும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படாததால், கொடுக்கல் வாங்கல்களின் சரியானதன்மை குறித்து கணக்காய்வினால் றுதிப்படுத்த முடியாதிருந்தது.	பேரேட்டில் உள்ள சில உருப்படிகள் நாளேடுகளாக தனியாகக் கணக்கில் பதியப்படாமல், சம்பந்தப்பட்ட பதிவுகள் பரீட்சை மீதி தயாரிக்கும் போது உள்ளடக்கப்பட்டதுடன், TALLY கணினி முறைமைக்கு நாளேட்டுப் பதிவுகளை உள்ளெடுக்கும் போது நாளேட்டு உறுதிச்சீட்டுகளை முறையாகத் தயாரித்து, அதற்கான மூல ஆவணங்களுடன் அங்கீகரித்துக்கொள்ள முடியவில்லை.	பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நிதி அறிக்கைப்படுத்தல் செயற்பாட்டிற்குள் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

- (ஆ) ரூபா 50,000,000 பெறுமதியான நிலையான வைப்பொன்றுக்கு, 2024 ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து 2024 மே 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய ரூபா 2,005,411 தொகையான வட்டி வருமானம் கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. எதிர்காலத்தில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது இந்தப் நிதித் தவறுகளை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காலப்பகுதிக்குரிய முதலீட்டு வட்டி சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.
- (இ) நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள வாகன பழுதுபார்த்தல் செலவுகள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்றிட்டச் செலவுகள், பணிப்பாளர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் பணிக்கொடை ஒதுக்கீடுகள் ஆகிய செலவுகளுக்கும், அதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணைகளுக்கும் இடையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மொத்தமாக ரூபா 3,532,881 தொகையான வேறுபாடு நிலவியது. பணிப்பாளரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் கூட்டுத் தொகையான ரூபா 2,662,829 ஆனது நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ளதற்குக் காரணம், அடிப்படைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் கூட்டுத்தொகையான ரூபா 1,493,808 உடன் போக்குவரத்து மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளின் கூட்டுத் தொகையான ரூபா 1,169,021 உம் சேர்க்கப்பட்டமையாகும். நிதிக்கூற்றுக்களின் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும் பட்டோலைகளில் காட்டப்படும் தகவல்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.
- UNDP இன் விசேட செயற்றிட்டத்தின் மிகுதித் தொகையான ரூபா 3,433,947 செலுத்தப்பட்டிருந்ததுடன், அது சரியானது என அறிவனத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2021 நவம்பர் மாதம் 16 ஆம் திகதிய பொது முயற்சிகள் சுற்றறிக்கை இலக்கம் 01/2021 இனால் அறிமுகப்படுத்தப்பட்ட செயல்வழிக் கையேட்டின் 6.6 ஆம் பிரிவு	ஏதேனும் ஒரு வருடத்திற்குரிய வருடாந்த அறிக்கை நிதியாண்டு முடிவடைந்து 05 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், 2023 ஆம் வருடத்திற்குரிய வருடாந்த அறிக்கை	2023 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் மொழிபெயர்ப்பு வேலைகள் இறுதி கட்டத்தில் காணப்படுவதுடன், மிக விரைவில் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.	வருடாந்த அறிக்கைகள் குறித்த திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) 2021 நவம்பர் 16 ஆம் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொது முயற்சிகளுக்கான வழிகாட்டிக் கோவையின் 4.2(ஏ) ஆம் பிரிவு	ஆகக் குறைந்தது 03 மாதங்களுக்கு ஒரு முறை கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் நடாத்தப்பட வேண்டியிருந்த போதிலும், 2024 ஆம் ஆண்டினுள் ஒரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் மட்டுமே நடாத்தப்பட்டிருந்தது.	கட்டுப்பாட்டுச் சபையின் அங்கத்தவர்களை நியமித்தல் தாமதமானதன் காரணமாக, கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவின் அங்கத்தவர்களை நியமிக்க முடியவில்லை.	பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்காய்வுக் குழுக்கூட்டங்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
---	---	--	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 6,052,037 தொகையான பற்றாக்குறையானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 2,795,448 தொகையாகும். அதற்கமைய நிதி விளைவுகளில் ரூபா 8,847,485 தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. நிர்வாக மற்றும் நிறுவன செலவினங்கள் ரூபா 8,394,082 இனால் குறைவடைந்திருந்த போதிலும், அரசின் பங்களிப்பு ரூபா 14,243,000 இனால் குறைவடைந்தமை என்பன இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயற்பாட்டுச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) நிறுவனம் நிறுவப்பட்ட சட்டத்தின் பிரகாரம், உள்ளுராட்சி நிறுவனங்களின் அங்கத்தவர்கள், உத்தியோகத்தார்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகவும் வினைத்திறனாகவும் பயனுறுதியாகவும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக பயிற்சி கற்கைநெறிகளை நடாத்துதல், ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி என்பன மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும், அதற்காகத் தயாரிக்கப்பட்ட செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 217 நடவடிக்கைகளில் மீளாய்வாண்டினுள்	2024 ஆம் ஆண்டுக்கான மூலதனப் பங்களிப்பு நிதி கிடைக்கப்பெறவில்லை. மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 180 இற்கு மேற்பட்ட வேலைத்திட்டங்கள் மூலதனப் பங்களிப்பு நிதியில் இருந்து நிறைவேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், நிறுவனத்தின் உத்தியோகத்தர்களினால் பணம் அறவிடப்பட்டு நடாத்தப்படும் பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்தி நிறுவனத்திற்கு வருமானத்தை ஈட்டித் தருவதற்கு 2024 ஆம் ஆண்டினுள் நடவடிக்கைகள்	நடைமுறைச் சூழ்நிலைகளைக் கவனத்திற்கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், திட்டமிட்டவாறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நிறைவேற்றப்பட்டிருந்தது 43
நடவடிக்கைகள் மட்டுமே.
அந்த நிறைவேற்றப்பட்ட
பணிகளினுள்ளும் ஆலோசனை
மற்றும் ஆராய்ச்சி தொடர்பான
நடவடிக்கைகள்
நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

எடுக்கப்பட்டுள்ளன.

(ஆ) உள்ளூராட்சி நிறுவனங்களின்
உத்தியோகத்தர்களுக்காகப்
பயிற்சி கற்கைநெறிகளை
நடாத்தும் பிரதான நிறுவனமாக
இந்நிறுவனம் காணப்பட்ட
போதிலும், பயிற்சி
கற்கைநெறிகளை நடாத்துவது
தொடர்பான சரியான
விபரங்களைக் கொண்ட தரவுத்
தளம் பேணப்பட்டிருக்கவில்லை.
அத்துடன், பயிற்சித்
தேவைகளை
இனங்காணுவதற்கும்,
உத்தியோகத்தர்களைப் பயிற்சி
வேலைத்திட்டங்களுக்குத்
தெரிவு செய்வதற்கும்
முறையான செயன்முறை
பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

அனைத்துத் துறைகளுக்கும்
உரிய தகவல்களை ஒரே
தகவல் முறைமையின் கீழ்
கொண்டு வருவது குறித்து
கணக்காய்வு மற்றும்
முகாமைத்துவக் குழு
கூட்டங்களிலும்
கலந்துரையாடப்பட்டிருந்ததுடன்,
அதற்காக முகாமைத்துவத்தின்
கவனமும்
செலுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி கற்கைநெறிகள்
தொடர்பாக முறையான
தகவல் முறைமை
பேணப்பட வேண்டும்
என்பதுடன்,
பிரிவுகளுக்கிடையில்
சிறந்த ஒருங்கமைப்பு
காணப்பட வேண்டும்.
பயிற்சித் தேவைகளை
இனங்காணுவதற்கும்
உத்தியோகத்தர்களைத்
தெரிவு செய்வதற்கும்
முறையான
செயன்முறை
பின்பற்றப்பட
வேண்டும்.

3.2 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளிலுள்ள தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

2013 ஆம் ஆண்டில்
ஆரம்பிக்கப்பட்ட நான்கு
மாடிக் கட்டிடமொன்றை
நிர்மாணிக்கும் திட்டம் பின்னர்
08 மாடிகளாக
அதிகரிப்பதற்குத்
தீர்மானிக்கப்பட்ட போதிலும்,
அதுவரையில்
கட்டியெழுப்பப்பட்ட
அத்திவாரம் மற்றும் தாங்கும்
தூண்களின் மீது 08 மாடிக்
கட்டிடமொன்றை
நிர்மாணிப்பது
பொருத்தமற்றது என்பதால்
நிர்மாணம்
இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய, அந்தக்
கட்டுமானத்திற்காகச்
செலவிடப்பட்ட ரூபா
46,275,072 இற்கான
செலவானது
நடைமுறையல்லா

முகாமைத்துவ கருத்துரை

இந்தக் கட்டிட நிர்மாணத்திற்காக
இணங்கிக்கொள்ளப்பட்ட
ஒப்பந்தம் முடிவுக்குக்
கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,
இதன் எதிர்கால நடவடிக்கைகள்
வரிசை அமைச்சினால்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பரிந்துரை

நிறுவனத்தின்
கட்டிட நிர்மாண
வேலைகளைப்
பரிசீலனை செய்து,
அரசாங்கத்திற்கு
ஏற்பட்டுள்ள
நட்டங்களை
அறவீடு
செய்வதற்கும்
மற்றும்
நிர்மாணத்தை
முடித்து
பாவனைக்கு
எடுப்பதற்கும்
நடவடிக்கைகள்
எடுக்கப்பட
வேண்டும்.

சொத்துக்களின் கீழ்
நடைமுறை வேலைகள்
எனவும், அதற்கான பிடிக்காசு
ரூபா 1,512,000
நடைமுறையல்லாத
பொறுப்புக்கள் எனவும் 11
வருட காலமாக நிதி
நிலைமைக் கூற்றில்
முன்கொண்டு வரப்பட்டவாறு
காணப்பட்டது.

3.3 மனித வளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 50 ஆகக் காணப்பட்ட போதிலும், மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியான பதவியணியில் 25 வெற்றிடங்கள் காணப்பட்டன. அவற்றில் சிரேஷ்ட மட்டத்திலான அங்கீகரிக்கப்பட்ட 13 பதவிகளில் 09 பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டன. அத்துடன், ஆலோசனை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்காகத் தகைமையுடைய உத்தியோகத்தார்கள் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்கவில்லை.	நிறுவனத்தின் பதவியணியின் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காகத் தேவையான உத்தியோகபூர்வ ஸ்லந்துரையாடல்கள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.	பதவியணியின் தேவைகளை காலத்துக்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு உகந்த பதவியணியொன்று பேணப்பட வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்கான பாதிடப்பட்ட கற்கைநெறிகளின் வருமானம் ரூபா 27,320,000 ஆக இருந்த போதிலும், உண்மையான வருமானம் ரூபா 7,596,637 ஆகக் காணப்பட்டமையினால், ரூபா 19,723,363 அல்லது 72 சதவீதமான வேறுபாடு காணப்பட்டது. அத்துடன், 10 செலவின உருப்படிகளின் பாதிடப்பட்ட பெறுமதி ரூபா 62,255,000 ஆகக் காணப்பட்ட	ஆண்டிற்கான மதிப்பீடு செய்யப்பட்ட கற்கைநெறிகளை நடாத்துவதற்காக ஒவ்வொரு பிரிவினாலும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும், போதுமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாமை, மற்றும் நிறுவனத்தின் பதவியணியில் காணப்பட்ட பற்றாக்குறை என்பன காரணமாகத் திட்டமிட்டவாறு கற்கைநெறிகளை நடாத்த முடியாதிருந்தது.	பாதிடப்பட்ட வருமானங்களை அடைந்துகொள்வதற் கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போதிலும், அதன் உண்மையான
செலவு ரூபா 9,819,811 ஆகக்
காணப்பட்டமையினால், வேறுபாடு
51 சதவீதம் தொடக்கம் 99
சதவீதம் வரையான வீச்சுக்குள்
காணப்பட்டது. இதன்படி,
பாதீதானது நிதி கட்டுப்பாட்டுக்
கருவியாகவோ அல்லது
இலக்குகளை
அடைந்துகொள்ளும்
வழிகாட்டலாகவோ
செயற்பட்டிருக்கவில்லை.